



அதிகாரம் உள்ளது. மேலும் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் போது தேவையான அனைத்து உதவிகளையும் தகவல்களையும் வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படும்.

- ஆணைக்குழு நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விசாரணை ஆணைக்குழு நியமனத்தின் பின்னணி வர்த்தமானி அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது. 2015 ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்" தொடர்பான 30/1 தீர்மானத்திற்கும் மற்றும் அதனுடன் இணைந்த 34/1 மற்றும் 40/1 தீர்மானத்திற்கும் இணை அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை விலகுவதாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளது. ஆயினும் கூட, நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் மனிதவள மேம்பாட்டை அடைந்துகொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கையாகும். தீர்க்கப்பட வேண்டிய ஏனைய பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் சட்ட செயல்முறைகளுக்குள் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான வகையில் நிறுவன சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

அரசாங்க கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதில் இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் அது குறித்து விசாரணைகளை செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காகவே மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது

**ஜனாதிபதி ஊடகப் பிரிவு**

**2021.01.22**